

தொழில் மற்றும்  
வெளிநாட்டு  
வேலைவாய்ப்பு அமைச்சு

කම්කරු හා විදේශ රැකියා අමාත්‍යාංශය

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද  
වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ  
නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

கௌரவ அமைச்சரின் அவதானிப்புகளை பாராளுமன்றத்திற்கு  
சமர்ப்பித்தல் மற்றும் பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக்  
குழுவின் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் பிரகாரம்  
நிலையியற் கட்டளை 119(4) இன் கீழ் எடுக்கப்பட வேண்டிய  
நடவடிக்கைகள்

Ministry of Labour and Foreign Employment

Submission of observations of Hon. Minister and steps taken with regard to the  
reports tabled by the Committee on Public Accounts in term of Standing Order  
No. 119(4)

**தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு**

**கௌரவ அமைச்சரின் அவதானிப்புகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக 119 (4) நிலையியற் கட்டளையின் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்**

குழுவால் கண்டறியப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகள் / தற்போதைய முன்னேற்றத்தை நிவர்த்தி செய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள்
<p><b><u>பகுதி 1 : 88.00</u></b></p> <p>நிலையான சொத்துப் பதிவேடு இன்றுவரை பராமரிக்கப்படவில்லை.</p>	<p>நிலையான சொத்துப் பதிவேடு கணனி மயமாக்கப்பட்டு 2017 முதல் தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.</p>
<p>அனைத்து வாகனங்களுக்கும் தேசிய சின்னம் பூசப்படவில்லை.</p>	<p>உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு முன்னால் தேசிய இலச்சினை மற்றும் அமைச்சின் பெயரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாகனங்களிலும் தேசிய சின்னம் மற்றும் அமைச்சின் பெயரை வரைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>பாவனைக்குதவாத வாகனங்கள் 8 மாதங்களுக்குள் அகற்றப்படவில்லை.</p>	<p>இந்த வாகனத்தை பழுதுபார்ப்பது பொருளாதார ரீதியாக இலாபகரமானதாக இல்லாததால், 2023 ஆம் ஆண்டில் அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>அரசு வாகன விபத்துகள் குறித்து, நி. ஒ. 103, 104, 109, 110 ஆகியவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.</p>	<p>உரிய குழுக்களை ஒன்றிணைப்பதிலும் மற்றும் கொவிட் காரணமாக அதிகாரிகள் சுழற்சி முறையில் பணி புரிவதாலும், நி. பி. 103, 104, 109 மற்றும் 110 இன்படி அரசு வாகன விபத்துக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டது. அந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஆண்டுகளில் முறையாக மேற்கொள்ளப்பட்டது.</p>

<p>29.12.2016 தேதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 2016/30 இன் பந்தி 3.1 இல் கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் எரிபொருளை எரிப்பது தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.</p>	<p>2021 ஆம் ஆண்டில் கோவிட் தொற்று மற்றும் வாகனங்களுக்கு குறைந்த அளவு எரிபொருள் கிடைத்த போதிலும், எரிபொருள் ஒதுக்கீடு முறையின் கீழ், அமைச்சின் கடமைகளுக்காக பயன்படுத்தப்பட்ட (24) வாகனங்களில் 09 குழாம் வாகனங்களுக்கு எரிபொருள் சோதனை நடத்தப்பட்டது. மற்றும் பழுதுபார்ப்பதற்காக அனுப்பப்பட்ட, 3 வாகனங்கள் தவிர அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட (12) வாகனங்களுக்கும் எரிபொருள் சோதனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>செலவு ஒதுக்கீடு வரம்பை மீறியது.</p>	<p>2021 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்களில், நி. ஒ 66 மற்றும் 69 இன் கீழ் ஒதுக்கீடுகளை மாற்றுவதன் மூலம் தேவையான செலவுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>ஒரு வருடத்திற்கும் மேலாக கடன் நிலுவைகள் இருந்தன.</p>	<p>முன்கூட்டிய கணக்கு கடன் நிலுவைகளை மீட்டெடுப்பது தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p> <p>திருமதி டபிள்யூ. டி. ஜி. சி. சுகததாச (பொது முகாமைத்துவ உதவியாளர்)</p> <p>1. திருமதி டபிள்யூ. டி. ஜி. சி. சுகததாச இன் கடன் நிலுவைத் தொகை. ரூ. 138,501/=.</p> <p>2. முன்னறிவிப்பு இன்றி அவர் வெளிநாடு சென்றிருப்பதால், இந்தக் கடன் மீதியை மீட்பது தொடர்பான விவகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>

3. மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டுக் கொள்கை உத்தரவாதத்தின் மீது கடன் வழங்குவதை நிறுத்தி வைப்பதற்கும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் மட்டுமே கடன்களை வழங்குவதற்கும் அமைச்சகத்தால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


வி.பி.சி. டி மெல் (அலுவலக உதவியாளர்)

திரு. வி. பி. சிந்தக டி மெல் அவர்களால் பெறப்பட்ட ரூ. 114,575.60 கடனை மீளப்பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கத் தவறியதால் மேற்படி அதிகாரிக்கு ராஜினாமா அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள கடன் மீதியை வசூலிக்கும் பணியில், அவர் வசிக்கும் பகுதியின் பிரதேச செயலாளரிடம் உதவி கேட்கப்பட்டது. எவ்வாறாயினும், கடன் தொகையை செலுத்த முடியாது என பிரதேச செயலாளர் தெரிவித்ததால், கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்கு திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி மானியம் கிடைக்குமா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென திறைசேரி தெரிவித்திருந்த நிலையில், பிரதேச செயலாளரிடம் அறிக்கை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பி.பி.எஸ்.குமார (ஓட்டுனர்)

கடன் தொகை ரூ. 44,541/= சாரதி திரு. P. B. S. குமாரவிடமிருந்து பெறப்பட வேண்டிய தொகையை தவணை முறையில் ரூபா. 5,000/= ஆக வசூலித்து மற்றும் 31 மார்ச் 2024 நிலவரப்படி, கடன் மீதி ரூ. 14,541/=

<p>முழு ஊழியர்களையும் உள்ளடக்கிய செயல்திறன் ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை.</p>	<p>02/2018 சுற்றறிக்கையின் பிரகாரம் வருடாந்த செயல்திறன் உடன்படிக்கை கையொப்பமிடப்பட வேண்டும் என்றாலும், மேற்படி உடன்படிக்கை தயாரிப்பதில் தெளிவின்மை காணப்பட்டது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், போதிய விளக்கங்கள் வழங்கப்படவில்லை.</p> <p>30.11.2023 தேதியிட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கை 2/2018 (i) இன் படி, வருடாந்திர செயல்திறன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது இனி அவசியமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><b>பகுதி 2 : 92.00</b></p> <p>நிறுவனத்தின் கணக்குகள் மீதான கணக்காய்வு கருத்து மறுக்கப்பட்ட அல்லது சாதகமற்ற நிலையில் இருந்தது.</p>	<p>கணக்குகள் மீதான கணக்காய்வு கருத்து ஒரு தகுதியான கணக்காய்வு கருத்தாகும்.</p>



மனுஷா நாணயக்கார, எம்.பி  
கௌரவ. அமைச்சர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு,  
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

Manusha Nanayakkara  
Minister of Labour & Foreign Employment  
Ministry of Labour & Foreign Employment  
7<sup>th</sup> Floor, Menewara Piyasa,  
Narahrenpita, Colombo 03.